


மீளுருவத்தின் மூலம் பேசு



உலகின் 1
தமிழ் உரைன்னுள்
தமிழ்


மனதுடன் இருக்கிறார்கள்
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

இது உலகின் முதலாவது கணை வைத்து புத்தகம். இது பக்கவாதம், பேச முடியாத வர்களுக்கு உதவும்.

இந்த புத்தம் பல விதமான நரம்பியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்பாடும் . இந்த புத்தகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன்பாடாக இருக்கும். இது நோயாளிகள் என சொல்ல வரர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

இதை பற்றி மேலும் தெரிந்து கோலா டாக்டர் ஹிமாங்கி சனி, போட்டுண்டேர் ஒப்பி ஆஷா ஏக் ஹோப் பெளண்டேஷன், மற்றும் டெபுடி டைரக்டர் ஒப்பி நியூரோஜென் பிரைன் அண்ட் சபினே இன்ஸ்டிடியூட்.

மீளுருவத்தின் மூலம் பேசு



உலகின் 1
தமிழ் உரைன்னுள்
தமிழ்

சில முயற்சிகலால்
உங்களை கண்களால்
பேசவைக்க முடியும்

1. கண் மொழியில் எட்டு முக்கிய எழுத்துக்கள் உள்ளன.
2. பொதுவாக பயன்படுத்தப்படும் செய்திகளை வெளிப்படுத்த கண் இயக்கங்கள் பல்வேறு சேர்க்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
3. இரண்டு கண் இயக்கங்களுக்கிடையில் போதுமான நேர இடைவெளிகளை எப்பொழுதும் விட்டுவிடுவதை நினைவில் கொள்ளுங்கள்.
4. ஒவ்வொரு அறிகுறியும் பல முறை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்ல முடியும்.
5. முதல் மாதத்தில் முதல் 15 அறிகுறிகளுடன் தொடங்குங்கள். ஒவ்வொரு மாதமும் 25 புதிய அறிகுறிகளுடன் உங்கள் சொற்களஞ்சியத்தை படிப்படியாக அதிகரிக்கும்.
6. புத்தகத்தில் கடைசி பக்கத்தில் ஒரு எழுத்துக்கள் உள்ளன. நியமிக்கப்பட்ட அறிகுறிகளில் காணாமற்போன சொற்களை வெளிப்படுத்த நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
7. உங்களுக்கு ஆறு கூடுதல் அறிகுறிகள் உள்ளன. உங்கள் நேசிப்பவருக்கு தனிப்பட்ட செய்திகளை ஒதுக்குவதற்கு இதைப் பயன்படுத்தவும்.

மீளுருவத்தின் மூலம்
பேசு எழுத்துக்கள்

கண்களை மூடு



கண்ணை திறந்த மூடு




இடது



வலது



மேழ்



கீழ்



கண் சிமிட்டும்



உங்கள் கண்களை உருட்டு




நீண்ட கண்கள்
மூடியிருக்கும்




தொடக்கத்தில்
நிறுத்த
Start
Stop

உக்கிரமான கண்ணை திறந்த மூடு




தவறு
Wrong

ஒரு முறை கண்ணை
திறந்த முடு




ஆம்
Yes

இரண்டு முறை கண்ணை திறந்த மூடு



இல்லை
No

முன்று முறை கண்ணை திறந்த மூடு






நான் நன்றாக இருக்கிறேன்
I'm okay

இடது

வலது



ஒரு முறை கண்ணை
திறந்த மூடு



நான் நன்றாக இல்லை
I'm not okay

ஒரு முறை கண்ணை திறந்த மூடு

இடது



காவல்காரன்



தந்தை, தாய், மகன், மகள்,
அல்லது மனைவியை கூப்பிடு

Call guardian

SON / DAUGHTER / HUSBAND / WIFE / MOTHER / FATHER


ஒரு முறை கண்ணை
திறந்த முடு

வலது




டாக்டரை அழைக்கவும்
Call doctor

நான்கு முறை கண்ணை
திறந்த மூடு





நான் தூங்க வேண்டும்
I want to sleep

இடது பக்கம்
பார்த்துக்கொண்டு இரு




சுவாசம் விட முடியவில்லை
Breathlessness

ஒரு முறை இடது பக்கம்
ஒரு முறை வலது பக்கம்



நீர்
Water



மேழ்



கழிப்பறை
Toilet

ஒரு முறை கண்ணை
திறந்த மூடு




ஒரு முறை மேழ்



நெஞ்சுவலி
Heartache


இரண்டு முறை கண்ணை திறந்த மூடு
ஒரு முறை இடது பக்கம்

இரண்டு முறை கண்ணை திறந்த மூடு



எப்படி இருக்கிறீர்கள்?
How are you?

உக்கிரமான கண்சிமிட்டுதல்



அவசரம்
Emergency

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



தலைச்சுற்றல்



மூக்கு அடைப்பு



பிடிப்புகள்



படபடப்பு



அடைத்தல்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு நீண்ட உக்கிரமான கண்ணை திறந்த மூடு



ஆபத்து
Danger

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



யாரோ என்னை
தொந்தரவு
செய்கிறார்கள்



பாலியல்
துஷ்பிரயோகம்



திருடன்



காவல்
துறையினரை
அழைக்கவும்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

இரண்டு முறை கணை சிமிட்டு



எனக்கு ஒரு
பிரச்சனை இருக்கிறது
I have a problem


ஒவ்வொரு விருப்பத்தை பார்க்கவும் பின்னர் நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



குளிர் உணர்கிறேன்




நன் உமிலை
துப்ப விரும்புகிறான்



சூடாக
உணர்கிறேன்



உணவு பற்களை
சிக்கிவிட்டது




தலைவலி

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

இரண்டு முறை கணை சிமிட்டு

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு



என்னை மாற்றவும்
Transfer

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



நாற்காலியில்




படுக்கை



சோபா




சக்கர
நாற்காலியில்



உணவருந்தும்
மேசை


ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

முன்று முறை கணை சிமிட்டு






நான் உன்னை
காதலிக்கிறேன்
I love you

ஒரு முறை மேழ்
ஒரு முறை கண் சிமிட்டும்




என்னை மன்னிக்கவும்
I'm sorry

ஒரு முறை வலது கண் சிமிட்டு
ஒரு முறை இடது கண் சிமிட்டு
இரண்டு முறை கண்ணை திறந்த மூடு




நன்றி
Thank you

ஒரு முறை மேழ்
ஒரு முறை கீழ்
இரண்டு முறை
கண்ணை திறந்த மூடு




என்னை கட்டி பிடிப்பாயா
I need a hug

ஒரு முறை கண் சிமிட்டும்




பேசலாம்
Let's talk

ஒரு முறை கண்ணை திறந்த மூடு
ஒரு முறை மேழ்
ஒரு முறை கண் சிமிட்டும்




திறந்த வெளியே போகலாம்
Let's go out in the open

ஒரு முறை வலது கண்
ஒரு முறை இடது கண்
ஒரு முறை கண் சிமிட்டும்




நான் வீட்டிற்கு போக வேண்டும்
I want to go home

ஒரு முறை இடது கண்
உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு



நன் ஏன் மிருக ஜவான்களை
பார்க்க விரும்புகிறான்
I want to meet my pet


இரண்டு முறை கண்ணை திறந்த மூடு
உங்கள் கண்களை ஒருமுறை உருட்டு
இரண்டு முறை கண்ணை திறந்த மூடு



வாழ்த்துக்கள்
Congratulations!


இரண்டு முறை
கண்ணை திறந்த மூடு

ஒரு நெடுநேரம்
கண்களை மூடவும்




உன்னை கண்டு
பெருமைப்படுகிறேன்
I'm proud of you

ஒரு முறை கண் சிமிட்டும்
ஒரு முறை கண்ணை
திறந்த மூடு




நான் வலியில் இருக்கிறேன்
I'm in pain

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



முன்




பின்புறம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

ஒரு முறை கண் சிமிட்டும்



நிலை மாற
Change position


ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்




உட்கார



நேராக தூங்கு




இடப்பக்கம்
திரும்பு



வலதுபுறம்
திரும்பு

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை மேழ்
ஒரு முறை கீழ்



நான் சாப்பிடுவது
போல் உணர்கிறேன்
I feel like eating

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



பழங்கள்



எனக்கு பிடித்தது



குளிர் பானம்



இனிப்பு




காரமான உணவு



சூடான பானம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு



பொழுதுபோக்கு
Entertainment

ஓவ்வொரு விருப்பத்தை பார்க்கவும் பின்னர் நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



தொலைக்காட்சி




இசை



செய்தித்தாள்




தொலைபேசி
மாத்திரை



திரைப்பட

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு
ஒரு முறை கண்ணை
திறந்த மூடு



மின்சார பயன்பாடு
Electrical appliance

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



ரசிகர்



காற்றுச்சீரமைப்பி



ஒளி



தொலைக்காட்சி



ஹீட்டர்



அதிகரி





குறைக்க

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு


இரண்டு முறை இடது
கண் சிமிட்டு

இரண்டு முறை வலது
கண் சிமிட்டு




துடைக்க
Wipe

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



முன்




பின்புறம்



முகம்


ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

உங்கள் வலுத்து புறத்தி
நீண்ட நேரம் பாருங்கள்




என்னை மாற்று
Move

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்




முன்



பின்புறம்


ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை கண் சிமிட்டும் இரண்டு முறை கண்ணை திறந்த மூடு




மசாஜ்
Massage

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



முன்




பின்புறம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை கண்ணை
திறந்த மூடு


உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

ஒரு முறை கண் சிமிட்டும்




என்னை பிடித்துகொள்
Hold

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



முன்




பின்புறம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு


இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை மேழ்




என்னை துக்கு
Lift

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்




முன்



பின்புறம்


ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை இடது கண் சிமிட்டு
ஒரு முறை கண்ணை திறந்த மூடு
ஒரு முறை வலது கண் சிமிட்டு




கழுவுதல்
Wash

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



முன்





பின்புறம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு


இரண்டு முறை வலது
கண் சிமிட்டு

இரண்டு முறை இடது
கண் சிமிட்டு




கீறல்
Scratch

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்





முன்



பின்புறம்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

இரண்டு முறை கண் சிமிட்டு
ஒரு முறை கண்ணை திறந்த மூடு




மாற்றம்
Change

ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



ஆடைகள்



தலையணையை



டயபர்





படுக்கை
விரிப்புகள்

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு


இரண்டு முறை கண் சிமிட்டு

இரண்டு முறை
கண்ணை திறந்த மூடு



என்னை சரியாக வை
Adjust


ஒவ்வொரு விருப்பத்தை
பார்க்கவும் பின்னர்
நடவடிக்கைக்காக காத்திருக்கவும்



படுக்கை
விரிப்புகள்




ஆடைகள்



கண்ணாடி




முடி



தலையணையை

ஆம் = ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இல்லை = இரண்டு முறை கண்ணை திறந்த மூடு

ஒரு முறை மேழ்
ஒரு முறை கீழ்
ஒரு முறை கண் சிமிட்டும்




பிறந்தநாள்

வாழ்த்துக்கள் / இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் /
திருவிழா / அன்னையர் தினம்


Happy

BIRTHDAY / ANNIVERSARY / FESTIVAL / MOTHER'S DAY


ஒரு முறை மேழ்
ஒரு முறை கீழ்
இரண்டு முறை கண் சிமிட்டு




உங்கள் கண்களை ஒருமுறை உருட்டு
ஒரு முறை கண்ணை திறந்த மூடு
உங்கள் கண்களை ஒருமுறை உருட்டு
ஒரு முறை கண் சிமிட்டும்



ஒரு முறை இடது பக்கம்
இரண்டு முறை
கண்ணை திறந்த மூடு
ஒரு முறை வலது பக்கம்





ஒரு முறை வலது பக்கம்
ஒரு முறை இடது பக்கம்
மூன்று முறை
கண்ணை திறந்த மூடு






ஒரு முறை இடது
கண் சிமிட்டு


இரண்டு முறை வலது
கண் சிமிட்டு



இரண்டு முறை இடது கண் சிமிட்டு
ஒரு முறை கண்ணை திறந்த மூடு
இரண்டு முறை வலது கண் சிமிட்டு



ஒரு முறை கண்ணை திறந்த மூடு
உங்கள் கண்களை ஒருமுறை உருட்டு
ஒரு முறை கண்ணை திறந்த மூடு



எழுத்துக்கள் பக்கம்
Alphabet page

A

ஒரு முறை
கண்ணை
திறந்த மூடு

B

ஒரு முறை
கண்ணை திறந்த மூடு
ஒரு முறை கண் சிமிட்டும்

C

ஒரு முறை கண்ணை
திறந்த மூடு
ஒரு முறை மேழ்

D

ஒரு முறை
கண்ணை திறந்த மூடு
உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

E

ஒரு முறை கண்ணை
திறந்த மூடு
ஒரு முறை
இடது பக்கம்

F

ஒரு முறை
கண்ணை திறந்த மூடு
ஒரு முறை
வலது பக்கம்

G

ஒரு முறை கண்ணை
திறந்த மூடு
ஒரு முறை கண்ணை
திறந்த மூடு

H

ஒரு முறை
கண் சிமிட்டும்

I

ஒரு முறை
கண் சிமிட்டும்
ஒரு முறை மேழ்

J

ஒரு முறை
கண் சிமிட்டும்
உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

K

ஒரு முறை
கண் சிமிட்டும்
ஒரு முறை
இடது பக்கம்

L

ஒரு முறை
கண் சிமிட்டும்
ஒரு முறை
வலது பக்கம்

M

ஒரு முறை
கண் சிமிட்டும்
ஒரு முறை
கண் சிமிட்டும்

N

ஒரு முறை
கண் சிமிட்டும்
இரண்டு முறை
கண் சிமிட்டு

O

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

P

உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு
உங்கள் கண்களை
ஒருமுறை உருட்டு

Q

ஒரு முறை மேழ்

R

ஒரு முறை மேழ்
ஒரு முறை கீழ்

S

ஒரு முறை மேழ்
ஒரு முறை இடது பக்கம்

T

ஒரு முறை மேழ்
ஒரு முறை வலது பக்கம்

U

ஒரு முறை மேழ்
ஒரு முறை மேழ்

V

ஒரு முறை
வலது பக்கம்

W

ஒரு முறை
வலது பக்கம்
ஒரு முறை
இடது பக்கம்

X

ஒரு முறை
வலது பக்கம்
ஒரு முறை
வலது பக்கம்

Y

ஒரு முறை
இடது பக்கம்

Z

ஒரு முறை இடது
கண் சிமிட்டு
ஒரு முறை வலது
கண் சிமிட்டு

குறியீட்டு

தொடக்கத்தில் / நிறுத்த	8
தவறு	9
ஆம்	10
இல்லை	11
நான் நன்றாக இருக்கிறேன்	12
நான் நன்றாக இல்லை	13
காவல்காரன்	14
டாக்டரை அழைக்கவும்	15
நான் தூங்க வேண்டும்	16
சுவாசம் விட முடியவில்லை	17
நீர்	18
கழிப்பறை	19
நெஞ்சுவலி	20
எப்படி இருக்கிறீர்கள்	21
அவசரம்	22
தலைச்சுற்றல் / மூக்கு அடைப்பு / பிடிப்புகள் படபடப்பு / அடைத்தல்	
ஆபத்து	24
யாராவது என்னை / தெய்வீக / பலவீனமான அபூலை / அழைப்பு பொலிஸ்	
எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது	26
சாய்ந்து உண்பது / நான் டீத் / ஹொடாஷேட்டில் சூடான / உணவளிக்கும் உணவை உணர்கிறேன்	
என்னை மாற்றவும்	28
நாற்காலி / படுக்கை / சோபா / சக்கர நாற்காலியில் / சாப்பாட்டு மேஜை	
நான் உன்னை காதலிக்கிறேன்	30
என்னை மன்னிக்கவும்	31
நன்றி	32

என்னை கட்டி பிடிப்பாயா	33
பேசலாம்	34
திறந்த வெளியே போகலாம்	35
நான் வீட்டிற்கு போக வேண்டும்	36
நன் ஏன் மிருக ஜவான்களை பார்க்க விரும்புகிறான்	37
வாழ்த்துக்கள்	38
உன்னை கண்டு பெருமைப்படுகிறேன்	39
நான் வலியில் இருக்கிறேன்	40
நிலை மாற	42
நேராக பொய் / இடது அல்லது வலது / உட்கார்ந்து வையுங்கள்	
நான் சாப்பிடுவது போல் உணர்கிறேன்	44
பழங்கள் / என் பிடித்த / குளிர் பானம் / இனிப்பு / காரமான உணவு / சூடான பானம்	
பொழுதுபோக்கு	46
இசை / செய்தித்தாள் / மாத்திரை / தொலைக்காட்சி / திரைப்படம்	
மின்சார பயன்பாடு	48
ரசிகர் / ஏசி / ஒளி / டிவி / ஹீட்டர்	
துடைக்க	50
என்னை மாற்று	52
மசாஜ்	54
என்னை பிடித்துகொள்	56
என்னை துக்கு	58
கழுவுதல்	60
கீறல்	62
மாற்றம்	64
துணி / தலையணை / தலையணை அட்டை / டயபர் / பெட்ஷீட் / போர்வை	
என்னை சரியாக வை	66
தலையணை / துணி / கண்ணாடியை / முடி / போர்வை	

குறியீட்டு

பிறந்தநாள்	68
வாழ்த்துக்கள்/இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருவிழா / அன்னையர் தினம்	
_____	69
_____	70
_____	71
_____	72
_____	73
_____	74
எழுத்துக்கள் பக்கம்	75

தொடர்பு கொள்ளவும்

டாக்டர் ஹேமங்கி ஸேன்

நிறுவனர், ALS / MND க்கான ஆஷா ஏக் ஹோப் ஃபவுண்டேஷன்
துணை இயக்குநர், நியூரோஜென் மூளை மற்றும் முதுகெலும்பு மையம்
402, குருபிரஹ் Apts, சேனாபதி பாபாத் சாலை, ததர் (மேற்கு),
மும்பை, மகாராஷ்டிரா 400028

+91 98197 41333

கீத் ரதி

தன்னார்வலர், ALS / MND க்கான ஆஷா ஏக் ஹோப் ஃபவுண்டேஷன்
நிறுவனர், பேசுவதற்கு கண்முடித்தனமாக, உரையாடலை ஒளிர்ச்
செய்வது TBWA இந்தியாவில் இருந்து ஒரு IP ஆகும்.
பிளாட் 19, பிரிவு 40, அருகாமை சீவட்ஸ் கிராண்ட் சென்ட்ரல் ரெயில்வே
ஸ்டேஷன், பாம் பீச் ரோட் சீவாட்ஸ், நவி மும்பை, மகாராஷ்டிரா 400706

+91 9833890099

டாக்டர் அலோக் ஷர்மா

இயக்குநர், நியூரோஜென் மூளை மற்றும் முதுகெலும்புக் கழகம்
பிளாட் 19, பிரிவு 40, அருகாமை சீவட்ஸ் கிராண்ட் சென்ட்ரல் ரெயில்வே
ஸ்டேஷன், பாம் பீச் ரோட் சீவாட்ஸ், நவி மும்பை, மகாராஷ்டிரா 400706

+91 99202 00400



ashaekhope.com | neurogenbsi.com